





குரங்குபோல் தொங்குவோம்

கழியைப் பிடித்துத் தொங்கும் திறனில் மூவகை உள்ளன. அவை முறையே மேல்பிடி, கீழ்ப்பிடி, மாற்றுப்பிடி ஆகும்.



தகவல்

- மேல்பிடி - முன் பக்கமாக ஆட உதவும்.
- கீழ்ப்பிடி - பின்பக்கமாக ஆட உதவும்.
- மாற்றுப்பிடி - உடல் நிலையை மாற்ற உதவும், வலது இடது பக்கமாக ஆட உதவும்.

மாற்றுப்பிடி

மேல்பிடி

கீழ்ப்பிடி